

வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கு (முஐயு)

1. தயாரிப்பின் தன்மை.

இலங்கையில் குடியிருக்கின்ற ஒருவர், இலங்கைக்கு வெளியில் மேற்கொண்ட மூலதன பரிவர்த்தனைக்கானது.

2. வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்.

2.1 வட்டி வீதம்

புதிய வட்டி வீதத்திற்காகத் தயவுசெய்து <https://www.peoplesbank.lk/interest-rates/> எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிக்கவும்.

3. தகைமை

3.1 உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியைத் தவிர்த்து, 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள்.

3.2 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரகாரம் உத்தரவு பெற்ற வர்த்தக வங்கி அல்லது உத்தரவு பெற்ற விசேட வங்கி.

3.3 மத்திய வங்கி, பிணைப்பொறுப்புச் செலாவணி ஆணைக்குழு மற்றும் இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்தும் ஆணைக்குழு என்பவற்றின் கீழ் ஒழுங்குறுத்தப்பட்ட /உத்தரவு பெற்ற நிறுவனங்கள் (மேலே 3.1 மற்றும் 3.2இன் கீழ் தகைமை பெற்ற முதலீட்டாளர்களைத் தவிர்த்து).

3.4 1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேலாப நிதியச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதியம் அல்லது தொழில் ஆணையாளர் நாயகத்தினால் வெளிப்படுத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதியம்.

3.5 இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பங்குடைமை - மற்றும் ;

3.6 இலங்கையில் குடியிருக்கின்ற நபர் அல்லது அத்தகைய நபரொருவரால் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட தனியுரிமை வணிகம் (ஏற்புடையதான வகையில்).

4. பொது

- i. வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கொன்றைச் (OIA) சேமிப்பு அல்லது நிலையான வைப்புகள் (வெளிச் செல்லும் முதலீட்டிலிருந்து பெறப்படும் நன்மைகளிலிருந்து) அல்லது நடைமுறை (மேலதிகப்பற்றாக்கும் மற்றும் காசோலை எழுதிக்கொடுக்கும் வசதிகள் இன்றி) வெளிநாட்டு நாணயக் கணக்கு என்ற வகையில் கீழே காட்டப்பட்டுள்ள நாணயங்களில் திறந்து பேண முடியும்.

அதாவது, அமெரிக்க டொலர், பிரித்தானிய பவுண், யூரோ, அவுஸ்திரேலிய டொலர், கனேடிய டொலர், ஹொங்கொங் டொலர், சிங்கப்பூர் டொலர், ஜப்பான் யென், சுவீடி குறோனர், நியூசீலாந்து டொலர், டெனி குறோனர், நோர்வேஜியன் குறோனர், சீன யுவான், சுவிஸ் பிரேங், தாய் பாத், மற்றும் இந்திய ரூபாய்.

- ii. வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்குகளைத் (OIA) தனிநபர் கணக்குகளாக வைத்துக்கொள்ள வேண்டும். இலங்கையில் பதிவுசெய்துள்ள தனி உரித்துள்ள தனிநபர்கள், அத்தகைய நபரொருவருடன் இணைந்த கணக்குகளாகவும் வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்குகளை (OIA) வைத்துக்கொள்ள முடியும்.

4.1 கணக்கொன்றைத் திறப்பதற்காகப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைமுறை.

- a) தனிநபர்களுக்காக, கணக்குத் திறக்கும் விண்ணப்பப் படிவம், தேசிய அடையாள அட்டையின் அல்லது செல்லுபடியான வெளிநாட்டு கடவுச்சீட்டின் பிரதி (விண்ணப்பதாரரின் விபரம், விசா மற்றும் மாற்றுவதற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டமை அடங்கிய பக்கம்). உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் (KYC) மாதிரி படிவம், மற்றும் வெளிநாட்டு கணக்குகள் வரியை இணங்கியொழுகும் சட்டத்திற்கான வெளிப்படுத்துகை, (FATCA) மற்றும் விதிக்கப்படுகின்ற ஏனைய சம்பந்தப்பட்ட பத்திரங்கள்.
- b) பங்குடைமை வியாபாரம் மற்றும் கம்பனிகள் சம்பந்தமாகக் கணக்குத் திறக்கும் விண்ணப்பப் படிவம் மற்றும் தகுந்தவாறு அடையாளம் காணும் ஆவணங்கள், KYC மாதிரி படிவம், வெளிநாட்டு கணக்கிற்காக வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டத்திற்கான வெளிப்படுத்துகை (FATCA) மற்றும் விதிக்கப்படுகின்ற ஏனைய சம்பந்தப்பட்ட பத்திரங்கள்.

4.2 தேவையான குறைந்தபட்ச மீதி

வெளிநாட்டு நாணயம்	சேமிப்புக் கணக்கு	நிலையான வைப்புக் கணக்கு
அமெரிக்க டொலர்	100/-	1,000/-
பிரித்தானிய பவுண்	100/-	750/-
யூரோ	100/-	1,000/-
அவுஸ்திரேலிய டொலர்	150/-	1,350/-
கனேடிய டொலர்	150/-	1,300/-
சிங்கப்பூர் டொலர்	150/-	1,500/-
ஜப்பான் யென்	12,000/-	110,000/-
ஹொங்கொங் டொலர்	800/-	8,000/-
நியுசீலந்து டொலர்	150/-	1,500/-
சுவிஸ் பிரேங்	100/-	1,000/-
சுவீடி குஹோனர்	900/-	9,000/-
டெனி குஹோனர்	700/-	6,500/-
நோர்வேஜியன் குஹோனர்	900/-	8,750/-
சீன யுவான்	700/-	6,750/-
தாய் பஹாட்	3300/-	33,000/-
இந்திய ரூபாய்	8000/-	80,000/-

5. அனுமதி பெற்ற வரவு

5.1 இரத்துச் செய்யப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அல்லது வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் (FEA) ஏற்பாடுகளுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் அல்லது விசேட அனுமதியின் மீது வெளிச்செல்லும் முதலீட்டுக்காகத் திட்டவட்டமாகக் காட்டப்பட்டுள்ள வரையறைகளின் பிரகாரம் இலங்கை ரூபாய்களை வெளிநாட்டு நாணயமாக மாற்றுவதல்.

- 5.2 வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது OIA யிலிருந்து அதே OIA ஊடாக மேற்கொள்ளப்பட்ட வெளிச்செல்லும் முதலீட்டின் விற்பனை வருவாய் தொடர்பான வேறு நபரொருவரின் (கொள்வனவாளர்) மாற்றல்கள்.
- 5.3 இரத்துச் செய்யப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அல்லது வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் (FEA) ஏற்பாடுகளுக்கு அமைவாக அனுமதி வழங்கப்பட்டுள்ள வெளிச்செல்லும் முதலீட்டுக்கு நிதியிடுவதை நோக்கமாகக் கொண்டு வெளிநாட்டு கடன் கொடுப்பவரிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகையை கணக்கு உரிமையாளரின், வெளிநாட்டு வர்த்தகக் கடன் பெறும் கணக்கின் ஊடாக கணக்கு உரிமையாளர் மாற்றுதல்.
- 5.4 உத்தரவுபெற்ற வர்த்தக வங்கிகள் / உத்தரவுபெற்ற விசேட வங்கிகள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் என்பவற்றால் இலங்கைக்கு வெளியில் பேணப்படுகின்ற கணக்கொன்றிலிருந்து அல்லது உள்வரும் முதலீட்டுக் கணக்கொன்றிலிருந்து அல்லது கடன் கொடுப்பவரின் வெளிநாட்டு வங்கி அலகில் (OBU) உள்ள கணக்கிலிருந்து, இரத்துச் செய்யப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அல்லது வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் (FEA) ஏற்பாடுகளுக்கு அமைவாக அனுமதி வழங்கப்பட்ட வெளிச்செல்லும் முதலீட்டுக்கு நிதியிடுவதை நோக்கமாகக் கொண்டு வெளிநாட்டு கடன் கொடுப்பவரிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் பரிமாற்றங்கள்.
- 5.5 இரத்துச் செய்யப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அல்லது வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் (FEA) ஒழுங்குவிதிகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ள வெளிச்செல்லும் முதலீட்டுக்கு நிதியிடுவதை நோக்கமாகக் கொண்டு உத்தரவுபெற்ற வர்த்தக வங்கிகள் / உத்தரவுபெற்ற விசேட வங்கிகள், வெளிநாட்டு கடன் கொடுப்பவரிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகையைக் கடன் பெறுநரின் Nostro கணக்குகளிலிருந்து மாற்றுதல்.
- 5.6 இரத்துச் செய்யப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அல்லது வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் (FEA) ஏற்பாடுகளுக்கு அமைவாக அல்லது ஒழுங்குவிதிகளில் அனுமதியளிக்கப்பட்டுள்ளபடி அதே வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கின் (OIA) ஊடாக மேற்கொள்ளப்பட்ட வெளிச்செல்லும் முதலீடுகளிலிருந்து ஈட்டும் வருமானம் மற்றும் மூலதன வருமானம் என்ற வகையில் கிடைக்கும் பண அனுப்பல்.
- 5.7 வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கின் ஊடாக வெளிச்செல்லும் முதலீட்டுப் பரப்பெல்லைக்கு உரிய நீதிமன்றக் கட்டளையின் கீழ் இணக்கக் கட்டணமாகக் கிடைக்கும் பண அனுப்பல்.

- 5.8 இரத்துச் செய்யப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் அல்லது ஒழுங்குவிதிகளில் அனுமதியளிக்கப்பட்டுள்ளபடி எவ்வித மதிபலனுமின்றி கணக்கு உரிமையாளர் வெளிநாடுகளில் பெற்றுக் கொண்ட / வைத்திருக்கும் சொத்துக்களிலிருந்து / முதலீடுகளிலிருந்து பெறப்படும் வருமானம் மற்றும் மூலதன வருமானம் என்ற வகையில் கிடைக்கும் பண அனுப்பல்.
- 5.9 அனுமதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் அல்லது நீக்கப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரகாரம் ஊழியர் உரித்துப் பங்குத்திட்டம் அல்லது ஊழியர் விருப்பத்தொரிவு பங்குத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட எதேனும் வருவாய் அல்லது பங்குகளின் மூலதன வருவாய் என்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட பண அனுப்பல்கள் அதாவது ஒரு கம்பனி அல்லது இலங்கையில் தாபிக்கப்பட்ட கிளை அலுவலகத்தினால் (வேலைகொள்வோர்) மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான முதலீட்டுக்கான கணக்குரிமையாளர் சார்பான (ஊழியர்) வெளிச் செல்லும் பண அனுப்பல்.
- 5.10 ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டு, கணக்கு உரிமையாளருக்கு வாரிசு உரித்தான வகையில் வேறொரு நபரின் வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கின் (OIA) ஊடாக மேற்கொள்ளப்பட்ட முதலீட்டின் வருமானம் மற்றும் மூலதன வருமானம் என்ற வகையில் கிடைத்த பண அனுப்பல்.
- 5.11 மற்றொரு நபரின் உள்வரும் முலீட்டுக் கணக்கின் ஊடாக ((முதலீட்டாளர்) பெறப்பட்ட இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனியினால் (கணக்கு வைத்திருப்பவர்) வழங்கப்பட்ட கடன் பத்திரங்கள், பங்கு முதலீடுகள் என்பவற்றிற்கான வருமதியான அத்தகைய நிதியத்தை கணக்கு வைத்திருப்பவர் அனுமதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் நீக்கப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் அல்லது FEA ஏற்பாடுகளின் கீழ் வெளிச்செல்லும் முதலீட்டுக்காகப் பயன்படுத்த உத்தேசித்திருப்பாராயின் அத்தகைய உள்வரும் முதலீட்டுக் கணக்கில் இருந்தான மாற்றங்கள்.
- 5.12 இலங்கையின் மரபுரிமை மற்றும் பின்னூரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு மரபுரிமையாகக் கிடைத்த வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கின் (OIA) நிலுவையில் மீதியாக உள்ள பணத்தை, வேறொரு நபரின் வெளிச்செல்லும் முதலீட்டுக் (OIA) கணக்கிலிருந்து மாற்றுதல்.
- 5.13 ஒழுங்குவிதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வடையாத வெளிநாட்டு முதலீட்டிலிருந்து கிடைத்த வருவாயை அம் முதலீட்டுக்காகப் பணம் செலுத்திய திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அதே வெளிச்செல்லும் முதலீட்டுக் (OIA) கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ளல்.
- 5.14 முகாமைத்துவக் கட்டணம், ஆலோசனைக் கட்டணம் மற்றும் வெளிச்செல்லும் முதலீடு சம்பந்தப்பட்ட தரகு.
- 5.15 கணக்கில் இருந்த பணத்தின் மீது ஈட்டிக் கொண்ட வட்டி

6. அனுமதி பெற்ற பற்று

- 6.1 இரத்துச் செய்யப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (FEA) ஒழுங்குவிதிகளுக்கு அல்லது ஏற்பாடுகளுக்கு அமைவாக கணக்கு உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட வெளிச்செல்லும் முதலீட்டுக்குரிய பண அனுப்பல்.
- 6.2 இரத்துச் செய்யப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (FEA) ஒழுங்குவிதிகளுக்கு அல்லது ஏற்பாடுகளுக்கு அமைவாக, வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கு (OIA) அல்லது தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு என்பவற்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அனுமதி பெற்ற முதலீட்டுக்காக, விற்பனையாளரிடமிருந்து கொள்வனவு செய்வதற்காக வேறு நபரொருவரின் (விற்பனையாளரின்) அதே வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கு அல்லது தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு என்பவற்றிற்குப் பணத்தை மாற்றுதல்.
- 6.3 கணக்கு வைத்திருப்பவரின் நடப்புப் பரிவர்த்தனை சம்பந்தமாகப் பணம் செலுத்தல்.
- 6.4 வெளிச்செல்லும் முதலீட்டிலிருந்து பெறப்பட்ட ஏதேனும் வருமானம் மற்றும் மூலதன வருவாய் என்பவற்றை கணக்கு வைத்திருப்பவரின் தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது வெளிநாட்டு வங்கி அலகில் (OBU) பேணுகின்ற கணக்கிற்கு மாற்றுதல். அதாவது, அத்தகைய தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது வெளிநாட்டு வங்கி அலகில் (OBU) பேணுகின்ற கணக்குகளைப் பற்று வைத்து மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான முதலீடுகளிலிருந்து அல்லது இவ்வாறு வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கிற்கு (OIA) மாற்றப்பட்ட நிதியினை பங்களிப்பு விகிதாசாரத்திற்கு ஏற்ப பயன்படுத்துவதன் மூலம் வெளிச்செல்லும் முதலீட்டிலிருந்து ஈட்டிய வருமானம் மற்றும் மூலதன வருமானம் என்பவற்றை மாற்றுதல்.
- 6.5 ஒரே கணக்கு உரிமையாளரின் வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கிற்குப் பண மாற்றல்.
- 6.6 வெளிநாட்டு கடன் கொடுப்பவரிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்தும் நோக்கத்தில் கணக்கு வைத்திருப்பவரின் வெளிநாட்டு வர்த்தகக் கடன் பெறும் கணக்கிற்குப் பணத்தை மாற்றுதல்.
- 6.7 இலங்கையின் மரபுரிமை மற்றும் பின்னூரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு நன்மை பெறுபவரின் / மரபுரிமையாளரின் வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கிற்கு (OIA) நிலுவை மீதியை மாற்றுதல்.

6.8 கணக்கு வைத்திருப்பவரின் மற்றும் / அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினரின் சுற்றுலா நோக்கத்திற்காக நடப்பு பரிவர்த்தனைக்காக (அல்லது வேறு எந்தவொரு வெளிநாட்டு நாணய வகைக்குச் சமமான) 2021ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க ஏற்பாடுகளில் காட்டப்பட்டுள்ள வரையறைகள் வரை வெளிநாட்டு நாணயத் தாள்களை மீளப் பெற்றுக்கொள்ளுவதற்காக அல்லது வெளிநாட்டு சுற்றுலா அட்டையொன்றைப் பதிவேற்றம் செய்வதற்காகப் பணம் மாற்றுதல்.

6.9 இலங்கையில் இலங்கை ரூபாவில் பணம் செலுத்துதல்.

7. ஏனைய நிபந்தனைகள்.

7.1 வெளிச்செல்லும் முதலீட்டுக்காக மாத்திரம் ரூபாய் வருமானத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்ற வேண்டியதோடு, ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்டல்களில் காட்டப்பட்டுள்ள அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து கொண்டதன் பின்னர் மாத்திரம் வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கில் (OIA) வரவு வைக்க வேண்டும். எந்தவொரு காரணத்திற்காகவும் அத்தகைய பணத்தை முதலீடு செய்யாமல் வெளிச்செல்லும் முதலீட்டுக் கணக்கில் தக்கவைத்துக்கொள்ளலாகாது.

7.2 6.1 உப பந்தியில் காட்டப்பட்டுள்ள செலுத்தீடுகளை, வெளிநாட்டுக் கம்பனியின் கணக்கிற்கு (மூலதன ஏற்பாளர்) அல்லது அனுமதி பெற்ற பிணைப்பொறுப்பு விற்பனையாளரின் கணக்கிற்கு (பங்குப் பரிமாற்றலில், பட்டியல்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களில் முதலீடு செய்யும் போது பங்குத் தரகர் ஊடாக) அல்லது அந் நாட்டில் வதிவிட முதலீட்டாளர் வைத்திருக்கும் கணக்கிற்கு (வெளிநாட்டு முதலீட்டுக்காக அந் நாட்டின் சட்ட ரீதியான தேவைகளுக்கு உட்பட்டு) அல்லது மூலதன ஏற்பாளர் கூட்டிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் (மூலதன ஏற்பாளரால் நியமிக்கப்பட்ட செயலாளரின் அல்லது பதிவாளரின் கணக்கிற்குப் பணம் அனுப்ப வேண்டும்).

7.3 அத்தகைய வெளிச்செல்லும் முதலீட்டுக்காக உரிய அனைத்து அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டிருக்கும்போது, இலக்கம் 5.3, 5.4 மற்றும் 5.11 ஆகிய பந்திகளின் கீழ் வெளிச்செல்லும் முதலீட்டை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்திலேயே வரவு வைத்தல் வேண்டும்.

7.4 வதிவிட முதலீட்டாளர் ஒருவர் வெளிச்செல்லும் முதலீட்டுக் (OIA) கணக்கொன்றின் ஊடாக மூலதன ஏற்பாளர் ஒருவருக்கு மேலதிக முதலீடொன்றுக்காகப் பணம் அனுப்ப எண்ணினால், முதலீட்டின் ஒரு பகுதியை ஏற்கனவே வெளிச்செல்லும் முதலீட்டுக் (OIA) கணக்கிற்கு அவ்வாறு அனுப்பியிருக்கும் சந்தர்ப்பத்தில், உத்தேச மேலதிக முதலீடு அடிப்படை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ள வெளிச்செல்லும் முதலீட்டுக் (OIA) கணக்கின் ஊடாகவே அனுப்பப்படும்.

7.5 5.13 ஆம் பந்தியின் கீழ் வரவு வைக்கப்பட்ட பணம் அப் பணம் கிடைத்த நாளுக்குள், குறித்த கணக்கு உரிமையாளரின் ரூபாய்க் கணக்கிற்கு மாற்றப்படும். மூன்று மாதங்களின் பின்னர், இதுபோன்ற கொடுப்பனவு கிடைக்கும்

சந்தர்ப்பங்களில் பரிவர்த்தனையின் உண்மைத்தன்மையில் திருப்தியுற்றதன் பேரில் அத்தகைய கொடுப்பனவை கணக்கு உரிமையாளரின் ரூபாய்க் கணக்கில் வரவு வைக்க முடியும்.

7.6 கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக வாடிக்கையாளரிடமிருந்து சத்தியக் கடதாசியொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

- I. தனிநபரொருவர் அல்லது தனி உரித்து அல்லது பங்குடைமை உள்ள ஒருவரால் மேற்கொள்ளப்படவிருக்கும் முதலீட்டின்போது வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 31வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள கட்டளைக்கு அமைவாக, தனி உரித்துக்கு அல்லது பங்குடைமைக்குச் சம்பந்தப்பட்டுள்ள நபர் அல்லது நபர்கள் இலங்கையில் குடியிருப்பவர்களாக இருக்கின்றனர் என்பது பற்றிய விபரம்.
- II. முதலீட்டாளருக்கு ஏற்புடையதான காலப்பகுதியில் ஒழுங்குவிதி மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளபடி, முதலீட்டாளர், வெளிச்செல்லும் முதலீட்டுக்காக ஏதேனும் வெளிச்செல்லும் பணம் அனுப்பியுள்ளாரா என்பது பற்றிய விபரம் மற்றும் அத்தகைய வெளிச்செல்லும் பண அனுப்பல் பற்றிய விபரம்.
- III. முதலீட்டாளர் தனிநபராக இருக்கும்போது, அந்த நபர் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள தனி உரித்தைக் கொண்டுள்ளாரா என்பதைப் பற்றிய விபரம் மற்றும் அத்தகைய தனி உரிமை வியாபாரமானது இரத்துச் செய்யப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் அல்லது வெளிநாட்டுச் செலாவணிச் (FEA) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் அல்லது ஏற்பாடுகளின் கீழ் இலங்கைக்கு வெளியில் முதலீடு செய்திருந்தால் அது பற்றிய விபரம்.
- IV. முதலீட்டாளர் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள தனி உரித்துடையவரானால், தனி உரித்தைக் கொண்டுள்ள நபர் இரத்துச் செய்யப்பட்ட செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் அல்லது வெளிநாட்டுச் செலாவணிச் (FEA) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் அல்லது ஏற்பாடுகளின் கீழ் இலங்கைக்கு வெளியில் முதலீடு செய்திருந்தால் அது பற்றிய விபரம்.

7. கட்டணம் மற்றும் அறவீடு.

விகிதம் மற்றும் கட்டணங்கள் என்பவற்றை அறிந்துகொள்ள தயவுசெய்து கீழுள்ள இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.

<https://www.peoplesbank.lk/interest-rates/>

வெளிச்செல்லும் முதலீடுகள் தற்பொழுது வரையறுக்கப்பட்டிருப்பதனால், மேலதிக விபரங்களுக்குத் தயவுசெய்து வர்த்தமானி இலக்கம் 2441/14 இனைப் பார்க்கவும்.